

Editor's Note

Please address all communication for the English pages to **The English Editor, 'Morning Star'** UDUVIL, CHUNNAKAM.

THE MORNING STAR

Registered as a Newspaper at the General Post Office, Sri Lanka under No. Q B / 8920 / 78

Established: 1841: A Christian Weekly : Published Every Friday

Vol. 140 JAFFNA, FRIDAY, 18TH JULY, 1980 No. 29

RIGHTEOUSNESS EXALTETH A NATION BUT SIN IS A REPROACH TO ANY PEOPLE

Subscription

Inland: Rs. 30/- per year.
Foreign Air Mail:
Rs. 90/- per year.

Apply to:

The Manager,
'Morning Star',
VADDUKODDAI.

Sri Lanka Population Growth Trends

The present estimated population of 14.75 million would swell to over 20 million by the year 2000, according to Demographic studies made in Sri Lanka.

The annual population growth rate experienced a significant drop from 2.6 per cent in the early sixties to 1.6 per cent in the late seventies. But currently the population growth rate is running around 2 per cent. In 1977 there were 380,000 births while in 1979 there has been 412,000 births. Allowing for deaths and migrations, 250,000 persons per annum are added to the population.

From January this year the government has introduced financial and leave incentives under a Rs. 2.5 million scheme for employees and unemployed married persons who undergo sterilisation.

A serious lack of trained midwives, resulting from an exodus to the Middle East, is seriously hampering family planning programs in Sri Lanka.

The Central Bank Consumer Survey

According to a Consumer Survey undertaken by the Central Bank in Sri Lanka, early this year, luxury goods such as radio/cassette recorders, wrist watches, cookers, and luxury foods such as cheese, and imported biscuits showed a very substantial increase in consumption.

Purchase of bulbs has increased by 240 per cent while demand for petromax lamps has declined by 24 per cent. The purchase of sarees has increased by 38 per cent, readymade shirts by eight per cent, trousers by 23 per cent and shirts by 28 per cent.

The Survey was conducted by the Statistics Branch of the Central Bank in 20 out of 24 Districts. Jaffna was not included in the Survey.

The Survey indicated higher standards of living in the rural areas.

Examination Success

We are happy to report that the following have completed the B. D. Degree of the Serampore University:—

— The Rev. S. Jeyanesan, Worker in charge of the J.D.C.S.I. Church at Kilinochchi-Paranthan.
— The Rev. A. Jeyakumar, Worker in charge of the J.D.C.S.I. Church at Chankanai.

— Padmini Sugunanathan, the wife of the Rev. S. N. Sugunanathan, Pastor of the Cathedral Church, Vaddukoddi. Mrs. Sugunanathan is the first woman from our community to complete the B. D. of the Serampore University. She has passed the B. D. in the second class.

Our congratulations to all of them.

NEW BLOCK FOR CHILDREN AT 'KARUNA NILAYAM

On Sunday the 29th of June the Bishop of Colombo, the Rt. Rev. Swithin Fernando visited Kilinochchi and dedicated a new Building donated by K. N. H. of West Germany for the children of Karuna Nilayam. Miss M. V. Hutchins founded the institution to meet the needs of women and children in difficult circumstances who need a home. Due to her devoted and sacrificial labours, the institution has grown to be what it is today. No one in need has ever been turned away.

At a meeting which followed the opening and dedication of the building, the M. P. for Kilinochchi speaking said, 'Years ago I met Miss Hutchins in town for the first time—and she was carrying a bag of cement on her bicycle. I was from then greatly taken up with the great service she rendered to the community.' He went on to say that the work of Karuna Nilayam must go on and that he was prepared to do everything to organise a fund-collecting campaign for the institution to ensure its future. He also said that he had earned enemies for not nominating people to be J. P.'s. In the case of Miss Hutchins, it was after much persuasion that she accepted the nomination with great reluctance.

A public meeting had been arranged to felicitate her, but Miss Hutchins on coming from the Magistrate's room after taking the oath, told her admirers very firmly 'No Tamashas' that the meeting had to be cancelled. The notices that had been printed had to be quietly destroyed.

Mr. Dudley Fernando, the representative of K. N. H., the donors of the building also emphasised the need for local support for the Institution. Among the others who spoke were the Archdeacon of Jaffna, the Rev. A. C. Thambyrajah and the Bishop.

— Cor.

Regional Course on Population and Development

Sri Lanka will host in June 1981 a Regional Course on Population and Development which will be attended by 25 participants from member countries of the World Bank in the South East Asia Region.

Two Officials from the World Bank — Dr. T. Kanagaratnam, Senior Adviser, Population, Health and Nutrition Department and Dr. K. V. Ranganathan, of the Economic Development Institute were in Sri Lanka recently for preliminary talks with the government on the project.

Five persons from Sri Lanka will be among the 25 participants, all of whom will be senior level management personnel in the field of population and development.

A Steering Committee in Sri Lanka is making arrangements for this course.

Director, Alliance de Francaise leaves for France

Mr. A. Kulendran, Director, Alliance de Francaise, Jaffna left on a scholarship awarded by the French Government.

Mr. Kulendran who was responsible for the establishment of the Alliance de Francaise, Jaffna in 1976 was elevated to the position of Director of the Organisation when the French Director Mr. Yves Le Quellec, left in 1978.

Mr. Kulendran is an old boy of Jaffna College and is the youngest son of Rt. Rev. S. Kulendran, former Bishop of the C. S. I. Mr. Kulendran will be back in a few months.

OBITUARY

S. Edwin Rasanayagam

We are sorry to record the death which occurred on 9-6-80 of Mr. S. Edwin Rasanayagam (56), only son of the late Mr. & Mrs. V. S. Suppiah of Oddumadam, Vannarponnai and son-in-law of the late Mr. K. Edward and Mrs. Edward of Chavakachcheri. The deceased was holding a senior post in the Railway Clerical Service and was attached to the Divisional Superintendent's office at Anuradhapura at the time of his retirement a year ago after nearly 35 years of service.

The funeral service, took place the following day at his residence at Chavakachcheri. Rev. K. S. Jeyasingam officiated and also performed the committal rites at the graveside. Rev. Jeyasingam in paying his tribute to the deceased referred at length to his quiet disposition and unassuming manners. Glowing tributes were also paid by two of the deceased's colleagues from Anuradhapura (a Tamil and a Sinhalese).

The deceased leaves behind besides his wife, nine children, a grandchild and a host of other relatives to bemoan his loss.

— Cor.

IN BRIEF

● We are happy that Dr. M. H. Harrison has recovered from his recent illness and has returned home to begin again a normal life. Dr. Harrison's record as an American Missionary of the A.B.C.F.M. in India and Ceylon can be equalled, we believe, by few in quality and in its length.

ORDINATION SERVICE

The Revds:

S. Jeyanesan, B. D.
(Kilinochchi - Paranthan)
M. Rajakulandran, B. D.
(Varany & Kudathanai)
T. S. Premarajah, B. D.
(Assistant: Colombo)

will be ordained as
PRESBYTERS

at the Cathedral Church,
Vaddukoddi

on Saturday
the 2nd of August, 1980
at 7-30 a.m.

by the Bishop of the Diocese.

All are cordially invited.

SAM THAMPOE
Secretary, J. D. C. S. I.

D. T. NILES COMMEMORATION SERVICE

Born: 4-5-1908
Died: 17-7-1970

Service in commemoration of the Rev. D. T. Niles marking the 10th Death Anniversary:
Wednesday the 30th of July
at the Fort Church, Jaffna
at 5-15 p.m.

Speakers:

- (i) The Rev. Soma Perera, President-elect, Sri Lanka Methodist Conference.
- (ii) The Rt. Rev. D. J. Ambalavanar, Bishop, J. D., C. S. I.

All are cordially invited.

REV. JOE SARVANANTHAN,
Secretary,
Jaffna Christian Union.

JAFFNA CHRISTIAN UNION ANNUAL CONVENTION FORT CHURCH

Monday 18th August to
Wednesday 20th August.

Speakers:

- (i) The Most Rev. Solomn Doraiswamy, Moderator of the Church of South India and Bishop of the Tiruchi-Tanjore Diocese, C. S. I.
- (ii) The Rev. G. M. Fletcher of Sydney, Australia.

REV. JOE SARVANANTHAN,
Secretary,
Jaffna Christian Union.

● The Eighth Commonwealth Education Ministers' Conference will be held in August at the BMICH in Colombo. 250 delegates are expected to attend the Conference which will commence on 5-8-80. Sri Lanka's delegation will comprise 25 members and will be led by Mr. Ranil Wickremesinghe, the Minister of Education.

உதயதாரகை

UTHAYATHARAKAI

Estd. 1841.

கிளிந்தவ வார இதழ்.] [வெள்ளிதோறும் வெளிவருவது.
'நீதி ஜனநாயக உயர்ந்தும்; பரமம் எந்தக் குலத்துக்கும் இழிவாம்''

தாரகை ஒளி

ஒரு மனிதனுடைய வாழ்க்கை என்பது ஒரு பயணம். வீதி மோசமாகவீருந்தாலும், வண்டி மோசமாகவீருந்தாலும் செய்து முடிக்கப்பட வேண்டிய பயணம்.

— Oliver Goldsmith.

மலர் 140]

18 — 7 — 1980

[இதழ் 29

ஆங்கிலத்தின் அவசியம்

1966-ம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை வேலை நாளாகப் பிரகடனம் செய்தபொழுது, இலங்கை மெதடிஸ்த திருச்சபைத் தலைவர் வண பிரெட். டி சில்வா ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தார். புதிய அனுபவங்களுக்கடாகத் திருச்சபை செல்கின்றது என்று குறிப்பிட்ட வண. பிரெட். டி சில்வா இலங்கையிலே திருச்சபை அடைந்த மாற்றங்களை அவ்வறிக்கையில் விளக்கினார். திருச்சபை அதுவரை காலமும் நாள்கு முக்கிய சலுகைகளை அனுபவித்து வந்தது. அவை நாளும் மறைந்துவிட்டன என்று தெரிவித்தார்.

நாள்கு முக்கிய சலுகைகளாக அவர் குறிப்பிட்டவை — கிறிஸ்தவ அரசாங்கம்; இது 1948-ல் மறைந்தது. ஆங்கிலம் அரசகரும மொழி; இது 1956-ல் நீக்கப்பெற்றது. பள்ளிக்கூட நிர்வாக உரிமை; 1960-ல் அரசாங்கம் பள்ளிக்கூடங்களைச் சுவிசரித்தது. ஞாயிற்று விடுமுறை; 1966-ல் இதுவும் நீக்கப்பட்டது.

அவர் இரண்டாவதாகக் குறிப்பிட்ட சலுகை எமது சிந்தனையைத் தூண்ட வல்லது. ஆங்கிலம் அரசகரும மொழியாக இருந்தமை திருச்சபையின் வரப்பிரசாதம் என்று கருதப்பட்டது. பறங்கியர் மட்டுமன்றிப் பொதுவாகக் கிறிஸ்தவர்கள் யாவரும் ஆங்கிலத்தில் எழுதவும், சராமமாகப் பேசவும் ஆற்றல் பெற்றிருந்தனர். எனவே ஆங்கிலம் அரசகரும மொழியென்ற அந்தஸ்திலிருந்து நீக்கப்பட்டமை கிறிஸ்தவர்களுக்கு ஒரு பெரும் இழப்பாகக் கருதப்பட்டது.

இன்று நமது திருச்சபையினர் நிலையென்ன? திருச்சபை வாரியர்களின் ஆங்கில அறிவு எப்படியிருக்கின்றது? நாட்டில் ஆங்கிலம் மறக்கப்பட்ட பின்னர் திருச்சபையிலும் ஆங்கிலம் மறக்கப்பட்டு விட்டது. ஆங்கிலத்தில், ஒரு வாரியர் கூட்டத்தினையோ, வழிபாட்டினையோ நடத்துவது முடியாத காரியமாய்ப் போய்விட்டது ஒரு காலத்தில் ஆங்கில அறிவு இலங்கைத் திருச்சபையின் பலமாக விளங்கியது. இன்று ஈழத்தின் ஏனைய மக்களைப் போல நாமும் ஒரு மொழிப் பண்டிதர்களாகிவிட்டோம். சபைகளில் நற்பத்தைந்து ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்களோ ஆங்கில அறிவு பெற்றவர்களாயிருக்கின்றனர்.

ஆங்கிலத்தைக் கற்பதில் பல பெற்றோரும் பிள்ளைகளும் ஆர்வமுடையவர்களாயிருந்தாலும் அவர்கள் ஆங்கிலத்தை எட்டிப்பிடிக்க முடியாதவர்களாயிருக்கின்றனர். திருச்சபைகள் இந்த விடயத்தில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியமாகும். திருச்சபை தன்னாட்டுமயமாக்கப்படல் வேண்டும் என்ற ஆவேசம் மேற்கத்திய நாடுகளிடமிருந்து நாம் பெற்ற நற்பண்புகள் பலவற்றையும் பாழடித்துவிட்டது. ஒரு மாதத்தில் இரண்டு மாதம் வழிபாடுகளையாவது ஆங்கிலத்தில் நடத்துவது, விளம்பரங்கள், அறிக்கைகள் போன்றவற்றை ஆங்கிலத்தில் வழங்குவது போன்ற நடவடிக்கைகள் திருச்சபையின் வளர்ச்சிக்கும் வசலிப்பின் வளர்ச்சிக்கும் உதவி புரியும். வாரியர்களும் பெரியோர்களும் இக்களப்பற்றிச் சிந்திப்பார்களா?

செய்தீர் சிதறல்

குருடருக்கான காசோலை

குருடர்கள் எழுதக்கூடிய புதுவகைக் காசோலை ஒன்றை மேற்கு ஜேர்மன் தபால் பகுதி அறிமுகம் செய்து வைத்துள்ளது. இக்காசோலையின்மீது ஒருவகையான பிளாஸ்டிக் ஷைம் உண்டு. இதனைக் கொண்டு பார்ப்பவற்றவர்கள் இக்காசோலையை எழுத முடியும். இந்த சேவை பொது மக்களுக்கும் உண்டு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்காசோலைச் சேவை மிகவும் விரைவானதும் சிக்கலற்றதும் எனக் கருதப்படுகிறது.

நீர்க்காண்களுக்கு எதிரான கொடுமை அம்பலம்

மியரமியில் நடைபெறும் நெய்ப்பரிகார முன்னேற்றத்துக்கான தேசிய சங்கத்தின் வருடாந்த மாநாட்டில், திறவேற்

றுமை, அமெரிக்கப் பொலீசரின்கீழிருக்கின்றனமே செயல்சட்ட விரோதமான செயல்கள், குறித்துத் தீவிர கவனம் செலுத்தப்படும்.

ஆண்மை ஆண்டுசெவ்வில் சிறப்பாகக் கருதும் இதர சிறப்புகளும் இன்றையவருக்கும் எதிரான பொலீசரின்கீழிருக்கின்றனமே செயல்சட்ட விரோதமான செயல்கள் என்று பிலாடெல்பியா, டெலிடோடா, சிக்காகோ போன்ற அமெரிக்க நகரங்களில் கித்திவாதைகள், எடுஞ்சிறை, கொள்கைகள் போன்றவற்றுக்கு இலக்காக உடனடிசெய்தலுமாயினும் மியரமியைச் சேர்ந்த வைத்தியரான புன் மேற்கண்ட மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

தொலைபேசி மூலம் இருதயப் பரிசோதனை

நேசயரளி வீட்டிலிருக்கையிலிருந்து மருத்துவ மனையிலிருக்கும்

டாக்டரை வீட்டுக்கு அழைப்பாமல் தனது இருதயத் துடிப்பை அவருக்கு அறிவிக்கக்கூடிய பயோபோன் என்னும் சாதனம் ஒன்று ஜேர்மன் சமஸ்திக்குடியரசில் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஸ்கூட்கார்ட் உயிரியல் மருத்துவப் பொறியியல் பீடத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.

விந்தை வெண்காய விநியோகம்

வடபகுதி உற்பத்தியாளர்களின் நலனை கருதி விநியோக அபிவிருத்தித் திட்டங்களை வடபிராந்தியக் கிளை விதை வெண்காயத்தை விநியோகிக்க முன்வந்துள்ளது. பெருமளவில் விதை வெண்காயம் பெற விரும்புவீரார். யாழ். கஸ் தாரியார் விநியோக விநியோக இலாகா வடபிராந்திய உதவி ஆணையாளரிடம் தொடர்பு கொள்ளலாம்.

72 தொட்டப் பாடசாலைகள் பொறுப்பேற்கப்படவில்லை

கல்வி அதிகாரிகள் வணாபி பிராந்தியத்திலுள்ள 72 தொட்டப் பாடசாலைகளைப் பொறுப்பேற்கச் சென்றபோது அப்பாடசாலைகளுக்குமான, ஆசிரியர் விடுதிகளைக் கையளிக்க அவற்றின் சுப்ரிண்டெண்டார் மறுத்துவிட்டனர். இதன் காரணமாக அவற்றைப் பொறுப்பேற்றது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

60 பாட்புகளுடன் 60 நாட்கள்

அறுபது கொடிய விசப்பாட்புகளுடன் அறுபது நாட்களுக்கு இருந்து இன்னொரு சாதனையைச் சாதனை வீரரான ஜப்பான் பரிந்து நிகழ்த்தப் போவதாகத் தெரிய வருகிறது. இச்சாதனை ஒரு சில மாதங்களில் சிக்கப்பட்டு நடைபெறப் போவதாயும் அறிவிப்புகிறது.

பரிட்சைப் பெறுபெறு கிடைக்கவில்லை

மாத்தளைப் பகுதியிலுள்ள பாடசாலை மாணவர் சிலருக்குச்

சென்ற ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற கா.பொ.த. [சாதாரண தர] பரிட்சைப் பெறுபெறுகை இன்னமும் கிடைக்கவில்லை. இன்னும் அவர்கள் மேற்படிப்பைத் தொடர்முடியாத அவதிப்படுகின்றனர். இது குறித்துச் சில மாணவர் பரிட்சைத் திணைக்களத்துடன் தொடர்பு கொண்டுள்ளனர்.

இந்தி பேசாத மாநிலங்களுக்கு ஆங்கிலத்தில் கடிதம்

இந்தி பேசப்படாத மாநிலங்களுடன் ஆங்கிலத்தினையே கடிதப்போக்கு வரவுகளை வைத்துக் கொள்ள வேண்டுமென்று மத்திய அரசு தனது இலாகாக்களுக்கு, 1983-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மொழிச் சட்டத்தினை கீழ்க் கண்டிப்பான அறிவித்தலைப் பிறப்பித்துள்ளது.

மதுரை தமிழாராய்ச்சி மகாநாடு

மதுரையில் நடைபெற்றிருக்கும் தமிழாராய்ச்சி மகாநாட்டில் பிரமாண்டமான ஊர்வலங்களும், கலை இலக்கிய கண்காட்சிகளும், விசேட கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறும் என அறியப்படுகிறது. இந்த நிகழ்ச்சிகளில் தமிழ் நாகரிக வளர்ச்சி, பண்டைய நவராஜ, இலக்கியத்துறை வளர்ச்சி என்பன பொதிந்திருக்க மென்று அறியப்படுகிறது.

விபுலானந்தர் இசைக் கல்லூரி


இக் கல்லூரி இவ்வருடம் ஜூன் மாதத்தில் மட்டக்களப்பு, கல்லடி உப்போடையில் ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்த்தனவாசல் ஆரம்பித்து வைக்கப்படும். இக் கல்லூரியின் முதல்வராக அண்ணாமலை பல்கலைக் கழகப் பேராசிரியர் சிவராமநாதம் நியமிக்கப்படுவார். இக்கலைப் பிராந்திய அபிவிருத்தி அமைச்சு 45 வட்டம் ரூபாயை ஒதுக்கியுள்ளது.

பிறக்க ஒரு நாடு பிழைக்க ஒரு நாடு

பிறக்க ஒரு நாடு, பிழைக்க ஒரு நாடு தமிழ் நாட்டின் தலைவிதிக்கு நாள் என்ன விதி விலக்கா? ரக்கிகள் என் பெயரை வளர்த்தது! என்று திருமு, கருணாநிதியவர்கள் தமது நாட்டை மொன்றில் வசனம் எழுதினார். இன்று யாழ்ப்பாண மக்களின் நிலையும் இவ்வாறே மாறிக்கொண்டே போகின்றதென்பதனை நாம் வேலையோடு ஏற்றுக்கொள்ள வேண்டும். நம் நாட்டு வாரியர்கள் தினந்தோறும்

விட்டது என்பது அவர்கள் கருத்து.

இன்று நமது நாட்டு வாரியர்கள் அனைவரும் சொந்த நாட்டை விட்டு மத்திய கிழக்கிற்கு அணிப்பணிவாசல் செல்லும் பயணம் நிலை தோன்றுபுள்ளது. இன்னும் சில வருடங்களில் விரும்பும் திடகாத்திரமுள்ள வாரியர்களையாழைப்பதைக் காண்பதே அரிதாகிப் போய்விடும் என்று அஞ்சவேண்டியிருக்கிறது. "திரைகடல் ஒடியும் திரவியும் தேடு" என்பது ஆண்டு வாகிக்கு. உழைக்கக்கூடிய பரயத்தில் உழைக்க வேண்டியது அவசியமே. ஆனால் சென்ற நாட்டின் அபிவிருத்திக்குப் பயன்படவேண்டிய மனித சக்தி வெளிநாடுகளுக்குப் போய்து வேலைக்குரியது. சொந்த நாட்டை வளம்படுத்தி அதனை வளங்கொடுக்கும் பூமியாக மாற்றுவதே வாரியர் கடமை. பிற நாடுகளிலிருந்து வந்து புரணம் பணம் ஏற்கவேண்டிய பல பரிசீலனை நாட்டில் ஏற்படுத்திவிட்டன. படித்தவர்கள், விடுவாரவாரிகள், அறிஞர்கள் போன்றோர் தாழ்நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டனர். இந்த நிலை நீடிக்காமாயின், நமது நாடு தனது கல்விப் பெருக்கத்தையும் வித்துவமோகத்தையும் இழந்துவிடும், பணத்தையே பெரிதாக மறிக்கும் ஒரு போலீஸ் லொச்சாரம் வளரவே வழிவகுக்கும்.



நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டுபோய்க்கின்றனர். இவர்களே மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்புவதற்கென்றே பல முறைகள் நிலையங்கள் யாழ்ப்பாணத்தில் தோன்றுபுள்ளன. சமுதாயத்திற்கும் அதன் மன்னுக்கும் இருந்த தொடர்பினைத் தகர்ந்தெறித்தது, கிறிஸ்த மியன்னரிசார் பணிப்பினர் ஏற்பட்ட விளைவு என்பது சமுதாயியல் அறிஞர்கள் கூறுகின்ற குறிக்கோளாகும்.

உழவு பிடித்த கரணங்களைக் கெடாமல் கல்வியை ஆளித்திருவே அவையே பிடிக்கும் கரணங்களை மாறிவிட்டன; மன்னுக்காரன் சமுதாயத்திற்குமிகுமிடமிருந்த தொடர்பு அற்றுப்போய்

EDITORIAL

The Public Service in Sri Lanka

Three responsible members of Parliament, two of them Ministers of State have had occasion recently to bring to a focus the Public Service in Sri Lanka, each one in the context of certain specific situations.

Home Minister Devanayagam during his official visit to Jaffna recently (the first one he has made to the North as Home Minister) has said that the gripes of the Tamil people were due in large measure to public servants in charge of implementation of government policy acting as if they were 'servants' of the old constitution.

The sharply rising expectations of the Tamil people as to what the government has achieved with regard to 'language problem' have been put to naught by the public service of the country which has not yet implemented government policy. The reason for this lapse obviously is that the new recruit in the public service is not conversant in English or Tamil.

The Member for Vavuniya has recently pointed out that officials in his area have openly flouted Job Bank procedures embodied in government circulars, by failing to send up to the authorities names of candidates who were actually qualified for the jobs advertised.

The tragic outcome has been that out of 24,000 men who have been selected for jobs in the Middle East countries through the Labour Department hardly 200 are Tamils. This situation too is possibly the result of the public servants' inability to understand English or Tamil. "Truth", it has been said, "is justice in action."

Addressing the final session on the Seminar on the "Parliamentary Process in Sri Lanka" at the BMICH on 5-7-80, the Minister of Lands, Land Development and Mahaveli Development has said:—

"Under the prevailing system a Minister did not necessarily man a ministry. It was the bureaucrats that manned it. The bureaucracy aspired to maintain this situation throughout and no government so far was able to break its yoke. (Italics are ours.)

According to the Minister, the Parliament should at least be responsible for the moneys voted for, in Parliament.

The above comments made by Ministers and Members of Parliament regarding the role of the public service in a democracy, raise very important issues and stimulate fresh thinking on the whole subject of the Public Service in Sri Lanka.

One of the matters on which the government during the next three years should concentrate its energies is in building a public service which will be competent to cope with the torrents of change set in motion by the government.

We have our own reservations about recruitment through Job Banks, although in the context of the government experience of rampant corruption in the country, the Job Banks may be the only fool proof method of selection.

But, in practical terms, the absence of a working knowledge of English among the new recruits in the public service (a new recruit is often a person who has been more than five or six years in the service) has not only caused considerable embarrassment to the government but has impeded progress and even messed up matters in certain departments.

Even the computer selection on a merit criteria has resulted in a public service manned by recruits whose only qualifications for their job are the A's, B's, and C's they have obtained in the mother tongue medium at the G. C. E. (O. L) Examination in certain subjects.

A fundamental imperative in Sri Lanka is a Public Service which will not be a 'yoke' on the government.

As we write these notes, once again there is an uneasy tension in the country. Some Unions are busy flexing muscles and hate-spiced polemics are in the air. We need a public service which can understand what union power is like, where such power still needs encouraging (some workers are notoriously underpaid) and where it still needs controls.

If responsible union leaders do not develop intelligent and fair control of union power, unintelligent and unfair controls will emerge.

We must remember that in the bitter end, the people however reluctantly, will prefer harsh government to anarchy.

IN BRIEF

- Identity Cards will in future be issued to all Sri Lankan nationals above the age of 16 years.

Methodist Church

WCC Scholarship for Methodist Minister

The Revd. S. Thevanesan, Superintendent of the Batticaloa Puliyantivu Circuit of the Methodist Church has been awarded a scholarship by the World Council of Churches to follow a Post-Graduate course in the United States. He is an alumnus of the Undergraduates Department of Jaffna College, and son of Mr. S. N. Sinnathamby, retired worker of the JDCSI and of Mrs. Sinnathamby of Thunalai, Kaddaiyevily. He has worked for the last nine years in Kandy, Colombo and Batticaloa. He has been successively Secretary of the Synod of both the Central and North & East District Synods.

He will be away for two years to do a Post Graduate Course at the Rochester University, New York.

— Cor.

A Tribute

John Nesaratnam Kadirgamar

With Nesar Kadirgamar's death we see the disappearance of the second generation of Kadirgamars. Unlike his brothers he was the quietest of all Senior Kadirgamars. He lived a very humble and simple life, quite calm and peaceful. Though he got a stroke rather early in his life, he was very careful about his health and took care of himself. He did things in a very steady manner and was proud of himself as the only Senior Kadirgamar to live so long.

For six generations the Kadirgamar family has been a witness to Jesus Christ as converts of New England missionaries. They belong to one of those lines of first converts in Jaffna. In fact, among the two first converts in Jaffna, one was Ashbury and the other Niles.

Like most of the Kadirgamars, Nesar also carried the traditions of the family. His desires were extremely limited and in his last days saw him as patriarch to all his nieces and nephews.

Let us thank God for the wonderful, humble, simple and exemplary life that was lived

Jaffna College

The Ten Ground Records Bettered at Sports Meet

1. Under 17 Boys — 100 Metres	— R. Thevathayalan	— 12.8 secs.
2. Under 17 Boys — 1500 Metres	— R. Rajan	— 5 mins.
3. Under 16 Boys — 100 Metres	— P. Thevarajan	— 13 secs.
4. Under 16 Boys — 200 Metres	— P. Thevarajan	— 27 secs.
5. Senior Girls — 100 Metres	— V. Kumudini	— 14.4 secs.
6. Senior Girls — High Jump	— V. Kumudini	— 4' 4"
7. Senior Girls — Discus	— V. Kumudini	— 66' 7"
8. Inter Girls — 200 Metres	— R. Kajani	— 32 secs.
9. Inter Girls — Long Jump	— R. Kajani	— 15' 9"
10. Inter Girls — High Jump	— R. Kajani	— 4' 4"
Inter Girls — Putt Shot	— S. Rubarany	— 21' 1"

(former record equalled)

Registered as a Newspaper at the G. P. O., Sri Lanka under No. QB/8928/78.

Printed for the Jaffna Diocese of the Church of South India by Mr. Philip Matthews residing at 19, Lady of Miracles East Road, Jaffna, and published by Mr. Alivappillai Rajasingam, 330, Navalar Road, Jaffna, at Sri Sanmuganatha Press, Kaubeeathurai Road, Jaffna, on Friday, 18th July, 1980.

FIELD DAY AT UDUVIL

From the first streak of dawn to the last ray of dusk, the Uduvil games-field was a hub of activity on the 4th of July. It is typical of Uduvil to begin any important day, bright and early. Girls and teachers alike streamed into the field for last minute practices and decoration of booths unheeding the sun and the wind. Much excitement and secrecy prevailed throughout the day, as a result of which, a spectacular field welcomed us in the afternoon.

Sharp at two* thirty p.m. Dr. P. S. Selvachandran, the honoured Guest, took the salute at a March Past of beautiful and smart Uduvilites, followed by the Olympic torch bearers.

Event followed event, to schedule. We always await anxiously for the interval — not for the drink that is served — but for the highlights of the meet. The Folk dances took priority over other group events and the Fancy Parade brought out many hidden talents of the pupils. The 'Kavady' and the 'luxury coach' need special mention for they put to shame their counterparts in real life. At a time of peak unemployment, the modern vegetable seller stimulated a new opening for the young girls of today.

For an Observer, the healthy competition, enthusiasm and perseverance that prevailed till the end among the clans was exhilarating. There was never a dull moment for the onlooker. The day ended with the distribution of prizes by Mrs. P. S. Selvachandran and with the cheers of the girls echoing through the green, as the shadows of the evening lengthened, and darkness set in.

Uduvil reaches standards in all its attainments and the meet was no exception.

To the Gods who won the Challenge Cup and shield we say "Congratulations" and to the other clans who trailed behind we say "It is not the triumph that counts but the struggle."

[contributed]

among us. May his soul rest eternally safe in the arms of Jesus.

Nesan Kadirgamar
Kumaran Kadirgamar